

BY REGISTERED POST WITH ACK DUE

VOL 3/A

419



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mcmda@tn.gov.in

Website: www.cmdachennai.gov.in

Letter No. PP/NHRB/C/ 268 /2020

Dated: 15.07.2021

To

The Principle Chief Engineer,

Rippon Building,

Greater Chennai Corporation,

Chennai - 600 003.


Sir,

Pages 419 to 598

Sub: CMDA - APU - (B Channel - Central Division) - Planning Permission for the proposed construction of Stilt Floor + 3 Floors Residential building with 15 dwelling units at Nehru Street, Venkatesh Nagar, Virugambakkam, Chennai comprised in Old S.No. 33/1A part, 33/3, T.S.Nos. 59, 60 & 61, Block No. 26 of Virugambakkam village within the limit of Greater Chennai Corporation - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref:
1. Planning Permission Application received in SBC No. CMDA/PP/NHRB/C/268/2020, dated 29.05.2020.
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
 3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 4. Govt. letter No:6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 5. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-I) Dept, dated 04.02.2019.
 6. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
 7. DC and other charges sent to the applicant in this office online letter even No. dated 18.03.2021.
 8. The applicant's letter dated 11.06.2021.

The Planning Permission Application for the proposed construction of Stilt Floor + 3 Floors Residential building with 15 dwelling units at Nehru Street, Venkatesh Nagar, Virugambakkam, Chennai comprised in Old S.No. 33/1A part, 33/3, T.S.Nos. 59, 60 & 61, Block No. 26 of Virugambakkam village within the limit of Greater Chennai Corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 7th cited.



2. The applicant has remitted the following charges in the reference 8th cited.


Sl. No	Charges / Fees / Deposits	Total Amount	Receipt No & date
i)	Development charges	Rs. 19,000/-	B0019164 dated 05.05.2021
ii)	Scrutiny fee	Rs. 1,000/-	
iii)	Regularization charges	Rs. 57,000/-	
iv)	Open Space Reservation charges	-	
v)	Security Deposit for Building	Rs. 2,99,000/-	
vi)	Security Deposit for Display Board	Rs.10,000/-	
vii)	MIDC	Rs.2,87,000/-	
viii)	Infrastructure & Amenities charges	Rs. 4,17,000/-	
ix)	Shelter fee	-	

3. Two sets of approved Plans are Numbered as B / NHRB / 198/ 2021 dated 15.07.2021 in Planning Permit No. 14306 are sent herewith. The Planning Permit is valid for the period from 15.07.2021 to 14.07.2026.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer / Power Agent and the Structural Engineers / License Surveyor /



423

PP/NHRB/C/ 268 /2020

Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112,H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (அ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

10. Applicant shall not commence construction without building approval from the Localbody concerned.



11. Further, the Planning Permission issued under the New TNCD&BR, 2019 is subject to outcome of the Honorable High Court Order in the reference 6th cited.

Yours faithfully,

[Signature]
15/7/2021
For Chief Planner

CMDA

[Signature]
15/7/2021

- Encl: 1. Two copies of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. **Applicant**
Tmt. P. Sumithra and 2 others,
No. 8/ 10A, Nehru Street,
Venkatesh Nagar,
Virugambakkam, Chennai - 92.
2. **The Member**
Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam, Chennai - 600 034.
3. **The Chief Engineer**
CMWSSB,
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai - 600 002.
4. **The Commissioner of Income Tax**
No.108, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034.
5. **The Deputy Planner**
Enforcement Cell (Central)
CMDA, Chennai - 600 008.



(427)

**Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT**

(Sec 49 of T & C. P. Act 1971)

B / NHRB / 198 / 2021.
PERMIT No. **14306**

Date of Permit **15.07.2021.**

Mrs. P. Sumithra and 2 others, No. 8/10A,
Nehru Street, Venkatesh Nagar, Virugambakkam,
File No. **PP/NHRB/C/268/2020.** Chennai-92.

Name of Applicant with Address

PP for the proposed **Construction of Stilt + 3 floors** Date of Application **29.05.2020.**

Nature of Development : ~~layout/Sub-division of Land/Building construction/~~
~~Charge in use of Land/Building~~

Residential building with 15 dwelling units at Nehru Street, Venkatesh Nagar, Virugambakkam, Chennai

Site Address
Division No. **Complied in Old S.N.O. 23/1A parts 23/3, T.S.N.O. 59, 60 & 61, Block No. 26, Virugambakkam Village within the limits of Greater Chennai Corporation.**

Development Charge paid Rs. **19,000/-** Challan No. **B00/91/64 dt: 05.05.2021.** Date

PERMISSION is granted to the ~~layout/sub-division of land/building construction/change in use of land/building~~ according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on **14.07.2026.** the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh. Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction 'already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

J. Jayal 15/7/2021
For MEMBER SECRETARY

15/7/2021



42



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation
 நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works
 கட்டிட அனுமதி

Building Permission
 (1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
 (1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண் / Building Plan No		தீட்ட அனுமதி எண் / Plan Submission No	
CEBA/WDCN10/00307/2021		PP/NHRB/C/268/2020 - 15/07/2021	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுப்பப்பட்ட நாள் / Application Date
N10	N128	04/10/2021	29/07/2021
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		P. SUMITHRA AND TWO OTHERS-No: 8/10A, NEHRU STREET, VENKATESH NAGAR, VIRUGAMBAKKAM, CHENNAI- 600092.	
மெம்பாட்டு தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Block No:26, Survey No: T.S.No:59,60,&61, Nehru Street - Venkatesh Nagar, Venkatesh Nagar, Virugambakkam, Virugambakkam, Chennai, 600092	
Building License Fees		137600	
Road cut charges - CMWSSB SEWERAGE		14500	
Road cut charges - CMWSSB, WATER		10900	
Road cut charges - TNEB		10900	
Scrutiny Fees		600	
Workers Welfare Board		196100	
மொத்தக் கட்டணம்/ Total (In.Rs.)		370600	

Amount (in words): Rupees Three Lakh Seventy Thousands Six Hundred Only

Payment Details:

DD Number: 482696 Amount: 370600 Date: 17/09/2021 Bank: INDIAN BANK
 (In Rs.):

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு 03/10/2026
 Permit Valid upto 03/10/2026



Digitally Signed by K
 Sundararajan
 Date: 04-Oct-2021 (13:21:10)
 Executive Engineer (T.P.)



அறிவிப்பு

1. 1919 வருடத்தின் சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 க்கு மாற்றாக, அடிக்கடி மாற்றி வரக்கூடிய கட்டிடக் கட்டுமான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2. இந்த சட்டம் தொடர்பான தகவல்களைப் பெறும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது. மேலும், இந்த சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
3. தனக்கென பயன்படுத்தி உபயோகப்படுத்தும் கட்டிடக்கட்டுமான அமைப்புகள் தொடர்பான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
4. அடிக்கடி மாற்றி வரக்கூடிய கட்டிடக்கட்டுமான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5. 1.2 மீட்டர் திண்டு மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பக்கவாட்டில் திட்ட அடித்தளம், சுவர் அடித்தளம் போன்ற கட்டிடக்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது.
6. கட்டிட அடித்தளம் அமைப்பதற்கான கட்டிடப்பணிகள், ஒப்பீடுகளைப் பெறும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது.
7. கட்டிடப்பணிகள் கட்டிடக்கட்டுமான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8. மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது.
9. கட்டிட அடித்தளம் அமைப்பதற்கான கட்டிடப்பணிகள், ஒப்பீடுகளைப் பெறும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது.
10. கட்டிடக்கட்டுமான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
11. மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்தில் உள்ளது.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656, நாள் 24.11.1995 க்கு மாற்றாக, அடிக்கடி மாற்றி வரக்கூடிய கட்டிடக்கட்டுமான சட்டம் 1919-ம் ஆண்டு சட்டமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

